

குகை மேல்நிலைப் பள்ளி

சேலம் – 636 006

மேல்நிலை முதலாம் ஆண்டு

கணக்குபதிவியல்

பாடம் 1 – 14

ஒரு மதிப்பெண்

வினா – விடை தொகுப்பு

PREPARED BY

G.PRAKASH. M.COM. M.PHIL. B.ED. D.TED

GUGAI HR.SEC. SCHOOL. SALEM -6

CONTACT - 9486270034

அலகு - 1 - கணக்கியல் அறிமுகம்

1. நிதிநிலைக் கணக்கின் அடிப்படையாக விளங்குவது
 (அ) சமூகக் கணக்கியல் (ஆ) காரியதரிசிகளின் கணக்கியல்
 (இ) மேலாண்மைக் கணக்கியல் (ஈ) பொறுப்பு கணக்கியல்
2. பின்வருவனவற்றுள் எது கணக்கியலின் முதன்மை நோக்கம் ஆகாது
 (அ) நடவடிக்கைகளை முறையாகப் பதிவு செய்தல்
 (ஆ) வணிகத்தின் இலாபம் ஈட்டும் திறனை அறிந்து கொள்ளுதல்
 (இ) நிறுவனத்தின் நிதி நிலையை அறிந்து கொள்ளுதல்
 (ஈ) வரிவிதிக்கும் அதிகாரிகளிடம் வரித்தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்தல்
3. பின்வருவனவற்றில் எது கணக்கியலின் பிரிவுகளில் இடம்பெறாது.
 (அ) நிதிநிலைக் கணக்கியல் (ஆ) மேலாண்மைக் கணக்கியல்
 (இ) மனிதவளக் கணக்கியல் (ஈ) மேற்கண்ட ஏதுமில்லை
4. ஒரு வணிகத்தின் நிதிநிலையை அறிந்து கொள்ள அடிப்படையானது
 (அ) குறிப்பேடு (ஆ) இருப்பாய்வு
 (இ) இருப்பு நிலைக் குறிப்பு (ஈ) பேரேடு
5. நிதித்தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார்?
 (அ) கடனீந்தோர் (ஆ) பணியாளர் (இ) வாடிக்கையாளர் (ஈ) அரசு

1-ஆ	2-ஈ	3-ஈ	4-இ	5-ஆ
-----	-----	-----	-----	-----

அலகு - 2 - கணக்கியலின் கருத்துக் கட்டமைப்பு

1. வணிகத்தின் உரிமையாளர் இட்ட முதலிற்கு, வணிக நிறுவனம் கடன்பட்டிருக்கிறது என்பதை கூறும் கருத்து
 (அ) பண மதிப்பீட்டுக் கருத்து (ஆ) அடக்கவிலை கருத்து
 (இ) வணிகத்தனித்தன்மை கருத்து (ஈ) இரட்டைத்தன்மை கருத்து
2. வணிகம் நீண்டகாலம் தொடர்ச்சியாக நடைபெறும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது
 (அ) வணிக தனித்தன்மை கருத்து (ஆ) நிறுவன தொடர்ச்சி கருத்து
 (இ) கணக்கியல் கால அனுமானம் (ஈ) முன்னெச்சரிக்கை கொள்கை
3. GAAP என்பது:
 (அ) பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கியல் கொள்கைகள்
 (ஆ) பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் கோட்பாடுகள்
 (இ) பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் வழிமுறைகள்
 (ஈ) இவற்றுள் ஏதுமில்லை
4. இறுதி சரக்கிருப்பு, அடக்க விலை அல்லது விற்று ஈட்டக்கூடிய மதிப்பு இதில் எது குறைவோ அதனடிப்படையில் மதிப்பிடப்படும் என்ற கணக்கியல் கோட்பாடு

- (அ) முக்கியத்துவ மரபு (ஆ) பண மதிப்பீட்டுக் கருத்து
(இ) முன்னெச்சரிக்கை மரபு (ஈ) நிகழ்வு தீர்வு கருத்து

5. இந்தியாவில், கணக்கியல் தரநிலைகளை வழங்கும் அமைப்பு

- (அ) இந்திய மைய வங்கி
(ஆ) இந்திய அடக்கவிலை மற்றும் கணக்காளர் நிறுவனம்
(இ) உச்ச நீதி மன்றம் (ஈ) இந்தியப் பட்டயக் கணக்காளர் நிறுவனம்

1-இ	2-ஆ	3-ஆ	4-இ	5-ஈ
-----	-----	-----	-----	-----

அலகு - 3 - முதன்மைப் பதிவேடுகள்

1. கணக்கியல் சமன்பாடு குறிப்பது

- (அ) வியாபாரத்தின் முதல், சொத்திற்கு சமமானது
(ஆ) வியாபாரத்தின் பொறுப்புகள், சொத்திற்கு சமமானது
(இ) வியாபாரத்தின் முதல், பொறுப்புகளுக்கு சமமானது
(ஈ) வியாபாரத்தின் சொத்துக்கள், முதல் மற்றும் பொறுப்புகளுக்கு சமமானது

2. சொந்த பயன்பாட்டிற்காக உரிமையாளரால் வணிகத்திலிருந்து எடுக்கப்படும் தொகையால் ஏற்படும் நிலை.

- (அ) சொத்தின் மதிப்பு குறையும், உரிமையாளரின் முதலின் மதிப்பு குறையும்
(ஆ) ஒரு சொத்தின் மதிப்பு உயரும், மற்றொரு சொத்தின் மதிப்பு குறையும்
(இ) ஒரு சொத்தின் மதிப்பு உயரும், பொறுப்புகளின் மதிப்பு உயரும்
(ஈ) சொத்தின் மதிப்பு உயரும், முதலின் மதிப்பு குறையும்

3. ஒரு நிறுவனத்தின் சொத்துக்கள் மதிப்பு ₹1,00,000/- மற்றும் அதன்

வெளியாட்களுடனான பொறுப்புகள் ₹60,000/- எனில், அந்நிறுவனத்தில் முதல்

- (அ) ₹1,60,000 (ஆ) ₹60,000 (இ) ₹1,00,000 (ஈ) ₹40,000

4. கணக்கியல் சமன்பாட்டின்படி சரியாக இல்லாதது.

- (அ) சொத்துக்கள் = பொறுப்புகள் + முதல் (ஆ) சொத்துக்கள் = முதல் + பொறுப்புகள்
(இ) பொறுப்புகள் = சொத்துக்கள் + முதல் (ஈ) முதல் = சொத்துக்கள் - பொறுப்புகள்

5. கணக்கியல் சமன்பாடு, எந்த கணக்கியல் கோட்பாட்டினை அடிப்படையாகக் கண்டு உருவாக்கப்பட்டுள்ளது?

- (அ) இரட்டைத் தன்மை (ஆ) நிலைத்தன்மை
(இ) நிறுவனத் தொடர்ச்சி (ஈ) நிகழ்வுத்தன்மை

6. சொத்து கணக்கு கையாள்வது

- (அ) தனிப்பட்ட நபர்கள் (ஆ) செலவுகள் மற்றும் இழப்புகள்
(இ) சொத்துக்கள் (ஈ) வருமானம் மற்றும் இலாபங்கள்

7. பின்வருவற்றில் பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு எது?

- (அ) கட்டடம் கணக்கு (ஆ) கொடுபட வேண்டிய சம்பள கணக்கு
(இ) மகேஷ் கணக்கு (ஈ) பாலன் நிறுவனம்

8. முன் கூட்டிச் செலுத்திய வாடகை ஒரு

- (அ) பெயரளவு கணக்கு (ஆ) ஆள்சார் கணக்கு

9. (இ) சொத்துக் கணக்கு (ஈ) பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு
உரிமையாளரால், வணிகத்திலிருந்து எடுக்கப்படும் தொகை வரவு வைக்கப்படும் கணக்கு
- (அ) எடுப்புகள் கணக்கு (ஆ) ரொக்கக் கணக்கு
(இ) முதல் கணக்கு (ஈ) கொள்முதல் கணக்கு
10. இரட்டைப் பதிவு முறையில் கணக்குகளைப் பதிவு செய்யும் போது நடவடிக்கைகள் பாதிப்பது
- (அ) குறைந்தபட்சம் இரண்டு கணக்குகள்
(ஆ) ஒரே கணக்கில், வெவ்வேறு தேதிகளில்
(இ) ஒரே கணக்கின் இரு பக்கங்களில்
(ஈ) குறைந்த பட்சம் மூன்று கணக்குகள்

1-ஈ	2-அ	3-ஈ	4-இ	5-அ	6-இ	7-ஆ	8-ஈ	9-ஆ	10-அ
-----	-----	-----	-----	-----	-----	-----	-----	-----	------

அலகு - 4 - பேரேடு

- பேரேட்டுக் கணக்குகள் தயாரிப்பதன் முக்கிய நோக்கம்
(அ) நிதி நிலைமையை அறிய (ஆ) இலாம் அல்லது நட்டத்தை அறிய
(இ) நிதிநிலைமை மற்றும் இலாப நட்டத்தை அறிய
(ஈ) ஒவ்வொரு பேரேட்டுக் கணக்கின் இருப்பை அறிய
- பற்று மற்றும் வரவு இனங்களை குறிப்பேட்டிலிருந்து பேரேட்டுக் கணக்குகளில் எடுத்து எழுதும் நடைமுறையை இவ்வாறு அழைக்கலாம்.
(அ) கூட்டுதல் (ஆ) எடுத்தெழுதுதல்
(இ) குறிப்பேட்டில் பதிதல் (ஈ) இருப்புக் கட்டுதல்
- கு.ப.எ. என்பது
(அ) பேரேட்டு பக்க எண் (ஆ) குறிப்பேட்டு பக்க எண்
(இ) சான்று சீட்டு எண் (ஈ) ஆணை எண்
- ஒரு பேரேட்டுக் கணக்கின் பற்று பத்தியின் மொத்தத்திலிருந்தும் மற்றும் வரவுப் பத்தியின் மொத்தத்திலிருந்தும் நிகர இருப்பினை கண்டறியும் வழிமுறையை இவ்வாறு அழைக்கலாம்.
(அ) கூட்டுதல் (ஆ) எடுத்தெழுதுதல்
(இ) குறிப்பேட்டில் பதிதல் (ஈ) இருப்புக் கட்டுதல்
- ஒரு கணக்கின் வரவு மொத்தத்தைவிட பற்று மொத்தம் அதிகமாக இருப்பின் அதன் பொருள்
(அ) வரவு இருப்பு (ஆ) பற்று இருப்பு
(இ) இருப்பு இன்மை (ஈ) பற்றும் மற்றும் வரவு இருப்பு
- உரிமையாளரால் தொழிலுக்கு கொண்டு வரப்படும் தொகைக்கு வரவு செய்யப்படுவது
(அ) ரொக்க கணக்கு (ஆ) எடுப்புக் கணக்கு
(இ) முதல் கணக்கு (ஈ) அனாமத்து கணக்கு

1-ஈ	2-ஆ	3-ஆ	4-ஈ	5-ஆ	6-இ
-----	-----	-----	-----	-----	-----

அலகு - 5 - இருப்பாய்வு

- இருப்பாய்வு என்பது ஒரு
(அ) அறிக்கை (ஆ) கணக்கு
(இ) பேரேடு (ஈ) குறிப்பேடு
- பேரேட்டுக் கணக்குகளை தயாரித்து முடித்தவுடன் அடுத்து தயாரிக்கப்படுவது
(அ) வியாபாரக் கணக்கு (ஆ) இருப்பாய்வு
(இ) குறிப்பேடு (ஈ) இலாபநட்டக் கணக்கு
- இருப்பாய்வு கீழ்க்கண்ட எந்த கணக்குகளை உள்ளடக்கி இருக்கும்?
(அ) ஆள்சார் கணக்குகள் மட்டும் (ஆ) சொத்துக் கணக்குகள் மட்டும்
(இ) பெயரளவு கணக்குகள் மட்டும் (ஈ) அனைத்து கணக்குகளும்
- கீழ்க்கண்டவற்றில் எது எவை இருப்பாய்வு தயாரிப்பதன் நோக்கங்களாகும்
(அ) அனைத்து பேரேட்டுக் கணக்குகளின் சுருக்கத்தைத் தருவது.
(ஆ) இறுதிக் கணக்குகளைத் தயாரிக்க உதவுவது
(இ) கணக்குகளின் கணக்கீட்டுச் சரித்தன்மையைப் பரிசோதிப்பது
(ஈ) (அ), (ஆ) மற்றும் (இ)
- இருப்பாய்வு தயாரிக்கும்போது, கணக்காளர் இருப்பாய்வின் வரவு பக்கத்தில் மொத்த தொகை ₹200/- குறைவாக இருப்பதைக் கண்டறிந்தார். அந்த வேறுபாட்டினை அவர் என்ன செய்வார்?
(அ) அனாமத்து கணக்கில் பற்று செய்வார்
(ஆ) அனாமத்து கணக்கில் வரவு செய்வார்
(இ) ஏதேனும் பற்று இருப்புக்கொண்ட கணக்கில் சரி செய்வார்
(ஈ) ஏதேனும் வரவு இருப்புக்கொண்ட கணக்கில் சரி செய்வார்
- பற்று இருப்புகளும் மற்றும் வரவு இருப்புகளும் சமமாக இருக்கின்றனவா என அறிய அனைத்துப் பேரேட்டுக் கணக்குகளையும் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு பட்டியல்
(அ) குறிப்பேடு (ஆ) நாளேடு (இ) இருப்பாய்வு (ஈ) இருப்பு நிலைக் குறிப்பு
- பின்வரும் எந்த முறை அல்லது முறைகளில் இருப்பாய்வு தயாரிக்கப்படுகிறது?
(அ) இருப்பு முறை (ஆ) மொத்தத் தொகை முறை
(இ) மொத்தத் தொகை முறை மற்றும் இருப்பு முறை (ஈ) (அ), (ஆ) மற்றும் (இ)
- கீழ்க்கண்ட கணக்குகளில் எந்தக் கணக்கின் இருப்பு இருப்பாய்வில் பற்றுப் பத்தியில் தோன்றும்?
(அ) பற்பல கடனீந்தோர் கணக்கு (ஆ) செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு
(இ) எடுப்புகள் கணக்கு (ஈ) முதல் கணக்கு
- இருப்பாய்வில் பற்றுப்பத்தியின் மொத்தமும் வரவுப்பத்தியின் மொத்தமும் வேறுபட்டால் அதை எடுத்து எழுத வேண்டிய கணக்கு
(அ) வியாபார கணக்கு (ஆ) வேறுபாட்டு கணக்கு
(இ) அனாமத்து கணக்கு (ஈ) இதர கணக்கு

10. ஒரு இருப்பாய்வு தயாரிக்கப்படுவது

(அ) ஆண்டு இறுதியில்

(ஆ) ஒரு குறிப்பிட்ட நாளில்

(இ) ஒரு பருவ காலம் முடிந்ததும்

(ஈ) இவை ஏதும் இல்லை

1-அ	2-ஆ	3-ஈ	4-ஈ	5-ஆ	6-இ	7-ஈ	8-இ	9-இ	10-ஆ
-----	-----	-----	-----	-----	-----	-----	-----	-----	------

அலகு - 6 - துணை ஏடுகள் - I

1. கொள்முதல் ஏட்டில் பதிவு செய்வது

(அ) அனைத்து சரக்குகளின் கொள்முதல்

(ஆ) அனைத்து சொத்துக்களின் கடன் கொள்முதல்

(இ) அனைத்து சரக்குகளின் கடன் கொள்முதல்

(ஈ) அனைத்து சொத்துக்களின் கொள்முதல்

2. ஒரு குறிப்பிட்ட கால கொள்முதல் ஏட்டின் மொத்தம், எடுத்தெழுதப்படுவது

(அ) கொள்முதல் கணக்கின் பற்றுபக்கம்

(ஆ) விற்பனை கணக்கின் பற்றுபக்கம்

(இ) கொள்முதல் கணக்கின் வரவுப் பக்கம்

(ஈ) விற்பனை கணக்கின் வரவுப் பக்கம்

3. விற்பனை ஏடு எதைப் பதிவு செய்ய உதவுகிறது?

(அ) அனைத்து சரக்குகளின் விற்பனை

(ஆ) அனைத்து சொத்துக்களின் கடன் விற்பனை

(இ) அனைத்து சரக்குகளின் கடன் விற்பனை

(ஈ) அனைத்து சொத்துக்கள் மற்றும் சரக்குகள் விற்பனை

4. விற்பனை ஏட்டின் மொத்தம் ஒரு குறிப்பிட்ட கால அளவில் வரவு வைக்கப்படுவது

(அ) விற்பனை கணக்கு

(ஆ) ரொக்க கணக்கு

(இ) கொள்முதல் கணக்கு

(ஈ) உரிய குறிப்பேடு

5. கொள்முதல் திருப்ப ஏடு பதிவு செய்வது.

(அ) சரக்களித்தோருக்கு, உடனடியாக பணம் பெறாமல் திருப்பிய சரக்கு

(ஆ) அளித்தவரிடம் உடனடியாக பணம் பெறாமல் திருப்பிய சொத்துகள்

(இ) உடனடியாக பணம் பெற்றுக் கொண்டு சொத்து வாங்கியவரிடம் திருப்பியது

(ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

6. விற்பனைத் திருப்ப ஏடு பதிவு செய்வது

(அ) வாடிக்கையாளரால் திருப்பிய சரக்குகளுக்கு உடனடியாக பணம் செலுத்தியது.

(ஆ) வாடிக்கையாளரால் திருப்பிய சரக்குகளுக்கு உடனடியாக பணம் செலுத்தாதது

(இ) வாடிக்கையாளரால் திருப்பிய சொத்துகளுக்கு உடனடியாக பணம் செலுத்தாதது

(ஈ) வாடிக்கையாளரால் திருப்பிய சொத்துகளுக்கு உடனடியாக பணம் செலுத்தியது

7. நிலைச்சொத்துக்கள் கடனுக்கு வாங்கியது பதிவு செய்ய வேண்டிய ஏடு

(அ) கொள்முதல் ஏடு

(ஆ) விற்பனை ஏடு

(இ) கொள்முதல் திருப்ப ஏடு

(ஈ) உரிய குறிப்பேடு

8. விற்பனை ஏட்டில் பதிவு செய்வதற்கு பயன்படும் அடிப்படை ஆவணம்
(அ) பற்றுக் குறிப்பு (ஆ) வரவு குறிப்பு (இ) இடாப்பு (ஈ) ரொக்க இரசீது
9. பின்வரும் வாக்கியங்களில் எது உண்மையல்ல
(அ) ரொக்கத் தள்ளுபடி கணக்கேடுகளில் பதிவு செய்யப்படுகிறது
(ஆ) சொத்துகள் கடனுக்கு வாங்கியது உரிய குறிப்பேட்டில் பதிவு செய்யப்படுகிறது
(இ) வியாபாரத் தள்ளுபடி கணக்கேடுகளில் பதிவு செய்யப்படுகிறது
(ஈ) மாற்றுச்சீட்டின் செலுத்தற்குரிய நாளை கணக்கிடும்போது மூன்று நாட்கள் சலுகை நாட்களாகக் கூட்டப்படுகின்றன,
10. இறுதிப்பதிவுகள் பதிவு செய்யுமிடம்
(அ) ரொக்க ஏடு (ஆ) பேரேடு (இ) உரிய குறிப்பேடு (ஈ) கொள்முதல் ஏடு

1-இ	2-அ	3-இ	4-அ	5-அ	6-ஆ	7-ஈ	8-இ	9-இ	10-இ
-----	-----	-----	-----	-----	-----	-----	-----	-----	------

அலகு - 7 - துணை ஏடுகள் - II

1. ரொக்க ஏடு ஒரு
(அ) துணை ஏடு (ஆ) முதன்மை ஏடு
(இ) உரிய குறிப்பேடு (ஈ) துணையேடு மற்றும் முதன்மை ஏடு இரண்டும்
2. ரொக்க ஏடு பதிவு செய்வது
(அ) அனைத்து ரொக்கப் பெறுதல்கள் (ஆ) அனைத்து ரொக்கச் செலுத்தல்கள்
(இ) (அ), (ஆ) ஆகிய இரண்டும் (ஈ) அனைத்து கடன் நடவடிக்கைகள்
3. சாதாரண ரொக்க ஏட்டை வைத்திருக்கும் ஒரு நிறுவனம், எந்த கணக்கை தயாரிக்க தேவை இல்லை?
(அ) பேரேட்டில் விற்பனைக் கணக்கு (ஆ) பேரேட்டில் கொள்முதல் கணக்கு
(இ) பேரேட்டில் முதல் கணக்கு (ஈ) பேரேட்டில் ரொக்கக் கணக்கு
4. தள்ளுபடி, ரொக்கம் மற்றும் வங்கி பத்திகளுடைய ரொக்க ஏட்டை இவ்வாறு அழைக்கலாம்.
(அ) சாதாரண ரொக்க ஏடு (ஆ) இருபத்தி ரொக்க ஏடு
(இ) முப்பத்தி ரொக்க ஏடு (ஈ) சில்லறை ரொக்க ஏடு
5. முப்பத்தி ரொக்க ஏட்டில், முன்னிருந்து தூக்கி எழுதப்பட்ட வங்கி மேல்வரைப் பற்றின் இருப்பு தோன்றுவது
(அ) ரொக்கப்பத்தி பற்றுப்பக்கம் (ஆ) ரொக்கப்பத்தி வரவுப்பக்கம்
(இ) வங்கிப்பத்தி பற்றுப்பக்கம் (ஈ) வங்கிப்பத்தி வரவுப்பக்கம்
6. கீழ்க்கண்டவற்றில் எது எதிர்ப்பதிவாக பதிவு செய்யப்படும்?
(அ) சொந்த செலவிற்காக வங்கியிலிருந்து எடுத்த ரொக்கம்
(ஆ) அலுவலக செலவிற்காக வங்கியிலிருந்து எடுத்த ரொக்கம்
(இ) வாடிக்கையாளர், நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்திய தொகை
(ஈ) வங்கி எடுத்துக் கொண்ட வட்டி

7. ஒரு நடவடிக்கையின் பற்று மற்றும் வரவுத் தன்மைகளை ரொக்க ஏட்டில் பதிந்தால், அது
(அ) எதிர்ப்பதிவு (ஆ) கூட்டுப் பதிவு (இ) ஒற்றைப் பதிவு (ஈ) சாதாரணப் பதிவு
8. சில்லறை ரொக்க ஏட்டின் இருப்பு
(அ) ஒரு செலவு (ஆ) ஒரு இலாபம் (இ) ஒரு சொத்து (ஈ) ஒரு பொறுப்பு
9. எந்தச் செலவிற்கு சில்லறை ரொக்கத்திலிருந்து கொடுக்கலாம்?
(அ) தபால் செலவு மற்றும் பயணச் செலவுகள் (ஆ) மேலாளரின் ஊதியம்
(இ) அறைகலன் மற்றும் பொருத்துகைகள் வாங்க (ஈ) மூலப் பொருட்கள் வாங்க
10. சிறிய செலவினங்களைப் பதியும் ஏடு
(அ) ரொக்க ஏடு (ஆ) கொள்முதல் ஏடு
(இ) செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டு ஏடு (ஈ) சில்லறை ரொக்க ஏடு

1-ஈ	2-இ	3-ஈ	4-இ	5-அ	6-ஆ	7-அ	8-இ	9-அ	10-ஈ
-----	-----	-----	-----	-----	-----	-----	-----	-----	------

அலகு - 8 - வங்கிச் சரிக்கட்டும் பட்டியல்

1. வங்கிச் சரிக்கட்டும் பட்டியல் தயாரிக்கப்படுவது.
(அ) வங்கியரால் (ஆ) வணிகத்தால்
(இ) வணிகத்தின் கடனாளிகளால் (ஈ) வணிகத்தின் கடனீந்தோரால்
2. வங்கிச் சரிக்கட்டும் பட்டியல் தயாரிப்பதில் உதவுவது
(அ) வங்கி அறிக்கை (ஆ) ரொக்க ஏடு
(இ) வங்கி அறிக்கை மற்றும் ரொக்க ஏட்டின் வங்கி பத்தி
(ஈ) சில்லறை ரொக்க ஏடு
3. ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தியின் பற்றிருப்பு என்பது
(அ) வங்கி அறிக்கையின் படி வரவிருப்பு (ஆ) வங்கி அறிக்கையின் படி பற்றிருப்பு
(இ) ரொக்க ஏட்டின் படி மேல்வரைப்பற்று (ஈ) மேற்கூறிய ஏதுமில்லை
4. வங்கி அறிக்கை என்பது
(அ) ரொக்க ஏட்டின் ரொக்கப் பத்தியின் நகல்
(ஆ) ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தியின் நகல்
(இ) வங்கி புத்தகத்தில் வாடிக்கையாளர் கணக்கின் நகல்
(ஈ) வணிகத்தால் விடுக்கப்பட்ட காசோலையின் நகல்
5. எந்த வேறுபாட்டிற்கான காரணங்களைக் கண்டறிய வங்கிச் சரிக்கட்டும் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
(அ) ரொக்க ஏட்டின் படி ரொக்கப் பத்தியின் இருப்பு மற்றும் ரொக்க ஏட்டின் படி வங்கிப்பத்தியின் இருப்புக்கும் இடையேயான வேறுபாடு
(ஆ) ரொக்க ஏட்டின் படி ரொக்கப்பத்தியின் இருப்பு மற்றும் வங்கி அறிக்கை இருப்புக்கும் இடையேயான வேறுபாடு
(இ) ரொக்க ஏட்டின் படி வங்கிப்பத்தியின் இருப்பு மற்றும் வங்கி அறிக்கை இருப்புக்கும் இடையேயான வேறுபாடு

(ஈ) சில்லறை ரொக்க ஏட்டின் இருப்பு மற்றும் ரொக்க ஏட்டின் இருப்புக்கும் இடையேயான வேறுபாடு

6. வங்கியிலிருந்து பணம் எடுக்கும்போது வங்கியானது.

(அ) வாடிக்கையாளர் கணக்கில் வரவு செய்யும்

(ஆ) வாடிக்கையாளர் கணக்கில் பற்று செய்யும்

(இ) வாடிக்கையாளர் கணக்கில் பற்று மற்றும் வரவு செய்யும்

(ஈ) மேற்கண்ட ஏதுமில்லை

7. பின்வருபவற்றில் எது வங்கிச் சரிகட்டும் பட்டியலின் சிறப்பியல்பு அல்ல.

(அ) காசோலை தீர்வடைவதில் ஏற்படும் கால தாமதத்தை சரிகட்டும் பட்டியல் காண்பிக்கும்

(ஆ) சரிகட்டும் பட்டியல் கணக்காளர் ரொக்கத்தை கையாளும் போது செய்யக்கூடிய மோசடிகளை தடுக்கிறது.

(இ) வங்கி இருப்பின் உண்மையான நிலையை அறிய பயன்படுகிறது.

(ஈ) சரிகட்டும் பட்டியல் கணக்காண்டின் இறுதியில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது

8. ரொக்க ஏட்டின்படி இருப்பு ₹2,000/- வங்கியால் பற்று செய்யப்பட்ட வங்கிக் கட்டணம் ₹50/- ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை எனில் வங்கி அறிக்கையின் படி இருப்பு என்ன?

(அ) ₹1,950 வரவு இருப்பு

(ஆ) ₹1,950 பற்று இருப்பு

(இ) ₹2,050 பற்று இருப்பு

(ஈ) ₹2,050 வரவு இருப்பு

9. வங்கி அறிக்கையின் படி இருப்பு ₹1,000/-. செலுத்திய காசோலை வங்கியால் இன்னும் வரவு வைக்கப்படாதது ₹2,000/-. ரொக்க ஏட்டில் வங்கிப்பத்தியின் இருப்பு எவ்வளவு?

(அ) ₹3,000 மேல்வரைப்பற்று

(ஆ) ₹3,000 சாதகமான இருப்பு

(இ) ₹1,000 மேல்வரைப்பற்று

(ஈ) ₹1,000 சாதகமான இருப்பு

10. பின்வருவனவற்றில் எது காலத்தினால் ஏற்படும் வேறுபாடு அல்ல?

(அ) செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது.

(ஆ) விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது

(இ) வங்கியில் நேரடியாகச் செலுத்திய தொகை

(ஈ) ரொக்க ஏட்டில் தவறுதலாக பற்று வைத்தது

1-ஆ	2-இ	3-அ	4-இ	5-இ	6-ஆ	7-ஈ	8-அ	9-ஆ	10-ஈ
-----	-----	-----	-----	-----	-----	-----	-----	-----	------

அலகு - 9 - பிழைத் திருத்தம்

1. விதிப்பிழை எழுவது

- (அ) ஒரு நடவடிக்கை முழுவதும் விடுபடும்போது
 (ஆ) ஒரு நடவடிக்கை பகுதி விடுபடும்போது
 (இ) முதலினம் மற்றும் வருவாயினத்தை வேறுபடுத்தாத போது
 (ஈ) பேரேட்டில் தவறாக எடுத்து எழுதுதல் மற்றும் தவறாகக் கூட்டும்போது

2. இருப்பாய்வைப் பாதிக்காத பிழைகள்

- (அ) விதிப்பிழைகள் (ஆ) அதிகமாகக் கூட்டுதல் பிழைகள்
 (இ) குறைவாகக் கூட்டுதல் பிழைகள் (ஈ) பகுதி விடு பிழைகள்

3. இருப்பாய்வின் வேறுபாடு எடுத்துச் செல்லப்படுவது

- (அ) முதல் கணக்கிற்கு (ஆ) வியாபாரக் கணக்கிற்கு
 (இ) அனாமத்துக் கணக்கிற்கு (ஈ) இலாப நட்டக் கணக்கிற்கு

4. ஒரு நடவடிக்கை முழுவதுமே பதிவுசெய்யப்படாத போது அதுஎனப்படும்.

- (அ) விதிப் பிழை (ஆ) முழுவிடு பிழை
 (இ) பகுதி விடு பிழை (ஈ) இருமுறை பதிந்த பிழை

5. இயந்திரம் நிறுவுவதற்கு செலுத்துப்பட்ட கூலியை கூலிக் கணக்கில் பற்று வைப்பது

- (அ) பகுதி விடு பிழை (ஆ) விதிப் பிழை
 (இ) முழு விடு பிழை (ஈ) இருமுறை பதிந்த பிழை

6. கீழ்க்கண்ட பிழைகளில் எது இருப்பாய்வைப் பாதிக்காது?

- (அ) ஒரு கணக்கில் தவறாக இருப்புக் கட்டுதல்
 (ஆ) பேரேட்டில் எடுத்து எழுதும்போது தவறான கணக்கில் சரியான பக்கத்தில் பதிவு செய்தல்
 (இ) ஒரு கணக்கில் தவறாகக் கூட்டுதல்
 (ஈ) ஒரு பேரேட்டுக் கணக்கில் தவறான தொகையை முன்னெடுத்து எழுதுதல்

7. செங்குட்டுவனால் சரக்கு திருப்பித் தரப்பட்டு, சரக்கிருப்பில் சேர்க்கப்பட்டு ஆனால்

ஏடுகளில் பதிவேதும் செய்யப்படவில்லை. இப்பிழையைத் திருத்தம் செய்யும் போது, கீழ்க்கண்டவற்றில் எந்தக் கணக்கில் பற்று வைக்க வேண்டும்?

(அ) செங்குட்டுவன் கணக்கு

(ஆ) விற்பனைத் திருப்பக் கணக்கு

(இ) வெளித் திருப்பக் கணக்கு

(ஈ) கொள்முதல் திருப்பக் கணக்கு

8. அதியமானிடமிருந்து கடனுக்கு அறைகலன் வாங்கியது கொள்முதல் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது. இப்பிழையைத் திருத்தம் செய்யும்போது, கீழ்க்கண்டவற்றில் எந்தக் கணக்கைப் பற்று வைக்க வேண்டும்?

(அ) கொள்முதல் கணக்கு

(ஆ) அறைகலன் கணக்கு

(இ) அதியமான் கணக்கு

(ஈ) இவை ஏதுமில்லை

9. கொள்முதல் ஏட்டின் மொத்தத் தொகை அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது.

இப்பிழையைத் திருக்கும் செய்யும்போது, கீழ்க்கண்டவற்றில் எந்தக் கணக்கைப் பற்று வைக்க வேண்டும்?

(அ) கொள்முதல் கணக்கு

(ஆ) அனாமத்துக் கணக்கு

(இ) கடனிந்தோர் கணக்கு

(ஈ) மேற்கண்டது ஏதும் இல்லை

10. கீழ்க்கண்ட பிழைகளில் எந்தப்பிழை அனாமத்துக் கணக்கைப் பயன்படுத்தி திருத்தம் செய்யப்படும்?

(அ) கொள்முதல் திருப்ப ஏட்டில் ரூ.1000 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது

(ஆ) நேரந்திரனால் சரக்கு திருப்பித் தரப்பட்டது, ஏடுகளில் பதிவு செய்யப்படாமல் உள்ளது

(இ) அகிலாவால் ரூ.900 மதிப்புள்ள சரக்கு திருப்பித் தரப்பட்டது, விற்பனைத் திருப்ப ஏட்டில் ரூ.90 என பதிவு செய்யப்பட்டுள்ளது.

(ஈ) ரவிவர்மனுக்கு கடனுக்கு சரக்கு விற்பனை எட்டில் பதிவு செய்யப்படாமல் உள்ளது.

1-இ	2-அ	3-இ	4-ஆ	5-ஆ	6-ஆ	7-ஆ	8-ஆ	9-ஆ	10-அ
-----	-----	-----	-----	-----	-----	-----	-----	-----	------

அலகு - 10 - தேய்மானக் கணக்கியல்

1. நேர்க்கோட்டு முறையில் தேய்மானத் தொகையானது,

- (அ) ஆண்டுதோறும் அதிகரிக்கும் (ஆ) ஆண்டுதோறும் குறையும்
(இ) அனைத்து ஆண்டுகளுக்கும் நிலையாக இருக்கும்
(ஈ) ஆண்டுதோறும் மாறக்கூடியது

2. தேய்மானம் மற்றும் பராமரிப்புச் செலவுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளும் போது கீழ்க்கண்ட முறைகளில் எது சீரான தாக்கத்தை ஏற்படுத்தும்?

- (அ) நேர்க்கோட்டு முறை (ஆ) குறைந்து செல் இருப்பு முறை
(இ) ஆண்டுத் தொகை முறை (ஈ) காப்பீட்டு முனைம முறை

3. குறைந்து செல் மதிப்பு முறையில், தேய்மானத் தொகையானது

- (அ) அனைத்து கண்டுகளிலும் ஒரே மாதிரியாக இருக்கும்
(ஆ) ஆண்டுதோறும் குறையும் (இ) ஆண்டுதோறும் அதிகரிக்கும்
(ஈ) மேற்கூறியவற்றில் எதுவுமில்லை

4. இயந்திரத்தின் மீதான தேய்மானம் எந்த கணக்கில் பற்று வைக்கப்படுகிறது?

- (அ) தேய்மானக் கணக்கு (ஆ) இயந்திரக் கணக்கு
(இ) வியாபாரக் கணக்கு (ஈ) தேய்மான ஒதுக்கு கணக்கு

5. நிலைச்சொத்து விற்பனை மூலம் பெறப்படும் தொகை எந்த கணக்கில் வரவு வைக்கப்படுகிறது?

- (அ) இலாப நட்டக் கணக்கு (ஆ) நிலைச் சொத்து கணக்கு
(இ) தேய்மானக் கணக்கு (ஈ) வங்கி கணக்கு

6. தேய்மானம் கீழ்க்கண்டவற்றுள் எவற்றில் நீக்கப்படுகிறது?

- (அ) நிலைச் சொத்துகள் (ஆ) நடப்புச் சொத்துகள்
(இ) கொடுபட வேண்டிய செலவுகள் (ஈ) அனைத்து சொத்துகள் மீது

7. தேய்மானம் எதனால் ஏற்படுகிறது?

- (அ) காலப்போக்கு (ஆ) பயன்பாடு (இ) வழக்கொழிவு (ஈ) அ, ஆ மற்றும் இ

8. தேய்மான வழிமுறை என்பது

- (அ) சொத்தின் அடக்க விலையை, சொத்தின் பயனளிப்புக் காலம் முழுவதும் நீக்குதல்
 (ஆ) சொத்துகளை மதிப்பீடு செய்தல் (இ) நல்ல நிலையில் சொத்தினைப் பராமரித்தல்
 (ஈ) சொத்தின் மதிப்பினை அதிகரித்தல்

9. பின்வரும் எந்த சொத்துகளுக்கு வெறுமையாதல் முறையில் தேய்மானம்

நீக்கப்படுகிறது

- (அ) பொறி மற்றும் பொறி இயந்திரம் (ஆ) சுரங்கம் மற்றும் கற் சுரங்கங்கள்
 (இ) கட்டிடங்கள் (ஈ) வணிகக்குறி

10. ஒரு சொத்து எதன் காரணமாக வழக்கொழிவு அடைகிறது?

- (அ) காலப்போக்கு (ஆ) தேய்வு மற்றும் உராய்வு
 (இ) தொழில்நுட்ப மாற்றங்கள் (ஈ) மேற்கூறியவற்றில் ஏறுமில்லை

11. சொத்தின் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புச் செலவுகள் காலப்போக்கில் அதிகரிக்கும் போது பின்வரும் தேய்மான முறைகளுள் எது சிறந்தது?

- (அ) நேர்க்கோட்டு முறை (ஆ) குறைந்து செல் இருப்பு முறை
 (இ) தேய்மான நிதி முறை (ஈ) ஆண்டுத் தொகை முறை

12. எந்நாள் முதற்கொண்டு தேய்மானம் கணக்கிடப்பட வேண்டும்

- (அ) சொத்தினை பயன்பாட்டிற்கு இட்ட நாள் முதல்
 (ஆ) சொத்தினை வாங்குவதற்கான ஆணை பிறப்பித்த நாள் முதல்
 (இ) சொத்தினை வியாபார வளாகத்திற்குள் பெற்ற நாள் முதல்
 (ஈ) சொத்தின் இடாப்பு பெற்ற நாள் முதல்

13. தேய்மான விகிதமானது சமமாக இருக்கும் போது நேர்க்கோட்டு முறைப்படி உள்ள

தேய்மானத் தொகை மற்றும் குறைந்து செல் இருப்பு முறையுடன் ஒப்பிடும் போது

- (அ) எல்லா ஆண்டுகளிலும் சமமாக இருக்கும்.
 (ஆ) முதலாண்டில் சமமாகவும், ஆனால், பின்வரும் ஆண்டுகளில் அதிகமாகவும் இருக்கும்.
 (இ) முதலாண்டில் சமமாகவும், ஆனால், பின்வரும் ஆண்டுகளில் குறைவாகவும்

இருக்கும்.

(ஈ) முதலாண்டில் குறைவாகவும், ஆனால், பின்வரும் ஆண்டுகளில் சமமாகவும் இருக்கும்.

14. சொத்தின் இறுதி மதிப்பு என்பது, பயனளிப்புக் காலத்தின்அச்சொத்திலிருந்து கிடைக்கும் தொகையாகும்.

(அ) ஆரம்பத்தில் (ஆ) இறுதியில் (இ) மத்தியில் (ஈ) இவைகளில் ஏதுமில்லை

1-இ	2-ஆ	3-ஆ	4-அ	5-ஆ	6-அ	7-ஈ	8-அ	9-ஆ	10-இ
11-ஆ	12-அ	13-ஆ	14-ஆ						

அலகு - 11 - முதலின மற்றும் வருவாயின நடவடிக்கைகள்

1. திரையரங்கத்தின் இருக்கை வசதிகளை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட

செலவுகள்

(அ) முதலினச் செலவு

(ஆ) வருவாயினச் செலவு

(இ) நீள்பயன் வருவாயினச் செலவு

(ஈ) மேற்கூறிய எதுவுமில்லை

2. புதிதாக நிறுவப்பட்ட இயந்திரத்தினைச் சோதனை ஓட்டம் மேற்கொள்வதற்குச் செய்த

செலவு ரூ.20,000

(அ) தொடக்கச் செலவு

(ஆ) வருவாயினச் செலவு

(இ) முதலினச் செலவு

(ஈ) நீள்பயன் வருவாயினச் செலவு

3. வங்கி வைப்புகள் மீதான வட்டி

(அ) முதலின வரவு

(ஆ) வருவாயின வரவு

(இ) முதலினச் செலவு

(ஈ) வருவாயினச் செலவு

4. நடைமுறை முதலை அதிகரிப்பதற்காக இந்திய தொழில் வளர்ச்சி வங்கியிடம் பெற்ற

நடுத்தர காலக் கடன் தொகை

(அ) முதலினச் செலவுகள்

(ஆ) வருவாயினச் செலவுகள்

(இ) வருவாயின வரவுகள்

(ஈ) முதலின வரவுகள்

5. வருவாயினச் செலவின் பலன் கிடைப்பது

(அ) கடந்த காலத்திற்கு

(ஆ) எதிர் காலத்திற்கு

(இ) நடப்பு காலத்திற்கு

(ஈ) எந்த காலத்திற்கும்

6. வணிகச் செயல்பாட்டிற்கு முந்தைய செலவுகள்

(அ) வருவாயினச் செலவுகள்

(ஆ) முன் கூட்டி செலுத்திய வருவாயினச் செலவுகள்

(இ) நீள்பயன் வருவாயினச் செலவுகள்

(ஈ) முதலினச் செலவுகள்

1-அ	2-இ	3-ஆ	4-ஈ	5-இ	6-ஈ
-----	-----	-----	-----	-----	-----

அலகு - 12 - தனி வணிகரின் இறுதிக் கணக்குகள் - I**1. இறுதிச் சரக்கிருப்பு என்பது ஓர்-----**

(அ) நிலையான சொத்து

(ஆ) நடப்புச் சொத்து

(இ) கற்பனைச் சொத்து

(ஈ) புலனாகாச் சொத்து

2. இருப்புநிலைக் குறிப்பு என்பது.....

(அ) ஓர் கணக்கு

(ஆ) ஓர் அறிக்கை

(இ) ஓர் அறிக்கையுமில்லை, ஓர் கணக்குமில்லை

(ஈ) மேல் கூறியவற்றில் எதுவுமில்லை

3. வணிகத்தின் நிகர இலாபம்அதிகரிக்கும்

(அ) எடுப்புகளை

(ஆ) பெறுதல்களை

(இ) பொறுப்புகளை

(ஈ) முதலினை

4. உள்தூக்குக் கூலி எதில் காண்பிக்கப்படும்?

(அ) வியாபாரக் கணக்கில்

(ஆ) இலாப நட்டக் கணக்கில்

(இ) கடன் பக்கத்தில்

(ஈ) சொத்து பக்கத்தில்

5. வங்கி மேல்வரைப்பற்று எதில் காண்பிக்கப்படும்?

(அ) வியாபாரக் கணக்கில்

(ஆ) இலாப நட்டக் கணக்கில்

(இ) கடன் பக்கத்தில்

(ஈ) சொத்து பக்கத்தில்

6. இருப்புநிலைக் குறிப்பு வணிகத்தின்.....காண்பிக்கிறது.

(அ) இலாபத்தினை

(ஆ) நிதி நிலையினை

(இ) விற்பனையை

(ஈ) கொள்முதலை

7. இருப்பாய்வில் காணப்படும் எடுப்புகள்

(அ) கொள்முதலோடு கூட்டப்படும் (ஆ) கொள்முதலிலிருந்து கழிக்கப்படும்

(இ) முதலோடு கூட்டப்படும் (ஈ) முதலிலிருந்து கழிக்கப்படும்

8. இருப்பாய்வில் தோன்றும் சம்பளம் எங்கு காண்பிக்கப்படும்?

(அ) வியாபாரக் கணக்கின் பற்று பக்கம் (ஆ) இலாப நட்டக் கணக்கின் பற்று பக்கம்

(இ) இருப்புநிலைக் குறிப்பின் பாறுப்புகள் பக்கம்

(ஈ) இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்

9. பின்வருவனவற்றில் எது நடப்புச் சொத்துகளில் சேராதது?

(அ) ரொக்கம் (ஆ) சரக்கிருப்பு (இ) அறைகலன் (ஈ) முன்கூட்டிச் செலுத்திய செலவு

10. நற்பெயர் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?

(அ) ஓர் நடப்புச் சொத்து (ஆ) ஓர் நீர்மைச் சொத்து

(இ) புலனாகும் சொத்து (ஈ) புலனாகாச் சொத்து

1-ஆ	2-ஆ	3-ஈ	4-அ	5-இ	6-ஆ	7-ஈ	8-ஆ	9-இ	10-ஈ
-----	-----	-----	-----	-----	-----	-----	-----	-----	------

அலகு - 13 - தனியாள் வணிகரின் இறுதிக் கணக்குகள் - II

1. முன் கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமம் தோன்றுவது.

(அ) வியாபாரக் கணக்கில் பற்றுப் பக்கம்

(ஆ) இலாப நட்டக் கணக்கில் வரவுப் பக்கம்

(இ) இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்

(ஈ) இருப்புநிலைக் குறிப்பின் பொறுப்புகள் பக்கம்

2. நிகர இலாபம்,

(அ) முதல் கணக்கில் பற்று வைக்கப்படும் (ஆ) முதல் கணக்கில் வரவு வைக்கப்படும்

(இ) எடுப்புகள் கணக்கில் பற்று வைக்கப்படும்

(ஈ) எடுப்புகள் கணக்கில் வரவு வைக்கப்படும்

3. இறுதிச் சரக்கிருப்பு மதிப்பிடப்படுவது.

(அ) அடக்க விலையில்

(ஆ) சந்தை விலையில்

(இ) அடக்க விலை அல்லது சந்தை விலை இதில் எது அதிகமோ அந்த விலையில்

(ஈ) அடக்க விலை அல்லது நிகரத் தீர்வு மதிப்பு இதில் எது குறைவோ அந்த விலையில்

4. முதலீடுகள் மீது கூடியுள்ள வட்டி தோன்றுவது.

(அ) இலாப நட்டக் கணக்கின் வரவுப் பக்கம்

(ஆ) இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்

(இ) மேற்கண்ட இரண்டிலும்

(ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

5. வாரா ஐயக்கடன் ஒதுக்கு கணக்கு ஏற்கனவே இல்லையெனில், உருவாக்கப்பட்ட ஐயக்கடன் ஒதுக்கு.

(அ) வாராக்கடன் கணக்கில் பற்று வைக்க வேண்டும்

(ஆ) பற்பல கடனாளிகள் கணக்கில் பற்று வைக்க வேண்டும்

(இ) வாராக்கடன் கணக்கில் வரவு வைக்க வேண்டும்

(ஈ) இலாப நட்டக் கணக்கில் பற்று வைக்க வேண்டும்

1-இ	2-ஆ	3-ஈ	4-இ	5-ஈ
-----	-----	-----	-----	-----

அலகு - 14 - கணினிமயக் கணக்கியல்

1 கணினியை கணக்கியலில் பொதுவாக உபயோகப்படுத்தப்படும் பகுதிகள்.

(அ) வணிக நடவடிக்கைகளைப் பதிவு செய்தல் (ஆ) சம்பளப் பட்டியல் கணக்கிடுதல்

(இ) பண்டகச் சாலைக் கணக்கியல்

(ஈ) மேலே கூறிய அனைத்தும்

2. திருத்தியமைக்கப்பட்ட மென்பொருள் இவைகளுக்கு ஏற்றவை.

(அ) சிறிய, பாரம்பரிய வணிகம்

(ஆ) பெரிய, நடுத்தர வணிகம்

(இ) பெரிய, தனித்தன்மையான வணிகம்

(ஈ) மேலே கூறிய எதுவும் இல்லை

3. பின்வருவற்றில் எது கணினி அமைப்பின் கூறு அல்ல?

(அ) உள்ளீட்டு அலகு (ஆ) வெளியீட்டு அலகு (இ) தரவு (ஈ) மையச் செயல்பாட்டு அலகு

4. வெளியீட்டு சாதனத்திற்கான ஒரு உதாரணம்

(அ) சுட்டி (ஆ) அச்சுப்பொறி (இ) ஒளியியல் வருடி (ஈ) விசைப் பலகை

5. கணினிமயக் கணக்கியல் முறையின் குறைபாடுகளில் ஒன்றானது

(அ) கணினி அமைப்பு செயலிழத்தல் (ஆ) துல்லியத்தன்மை

(இ) பலதுறைப் புலமை (ஈ) தேக்கம்

6. பின்வருவனவற்றில் எந்த ஒன்று, கணக்குகளை குறிமுறையாக்கம் செய்யும்

முறைகளில் இல்லாதது?

(அ) அணுகக் குறிமுறை (ஆ) தொடர்ச்சியான குறிமுறை

(இ) தொகுப்புக் குறிமுறை (ஈ) மதியோட்டுக் குறிமுறை

7. Tally என்பது இதற்கு உதாரணமாக இருக்கிறது.

(அ) உருவாக்கப்பட்ட கணக்கியல் மென்பொருள்

(ஆ) ஆயத்த கணக்கியல் மென்பொருள்

(இ) உள்கட்டமைக்கப்பட்ட மென்பொருள்

(ஈ) திருத்தியமைக்கப்பட்ட கணக்கியல் மென்பொருள்

8. குறிமுறைகள் மற்றும் நிரல்கள் எழுதுவர்கள் பின்வருமாறு அழைக்கப்படுகின்றனர்

(அ) அமைப்பு பகுப்பாய்வாளர்கள் (ஆ) அமைப்பு வடிவமைப்பாளர்கள்

(இ) அமைப்பு இயக்குபவர்கள் (ஈ) அமைப்பு நிரலாளர்கள்

9. கணக்கியல் மென்பொருள் என்பது இதற்கு உதாரணம்.

(அ) அமைப்பு மென்பொருள் (ஆ) செயல்பாட்டு மென்பொருள்

(இ) பயன்பாட்டு மென்பொருள் (ஈ) இயக்க முறைமை

1-ஈ	2-ஆ	3-இ	4-ஆ	5-அ	6-அ	7-ஆ	8-ஈ	9-ஆ
-----	-----	-----	-----	-----	-----	-----	-----	-----

PREPARED BY

G.PRAKASH.M.COM.M.PHIL.B.ED.D.TED.,

GUGAI HR.SEC.SCHOOL. SALEM -6.

9488270034